

|| ரமேஸஸ்துதிஃ ||

ப்ராதஃ ஸ்மராமி வரகும்டலஸோபிகம்டம்
ஸீதாம்ஸூமம்டலமுகம் ஸிதவாரிஜாக்ஷம் |
ஆதாம்ரகம்ரமுதிதாதரபிம்பஜ்ரும்பி
த்யாத்ருப்ரஹர்ஷகரஹாஸரஸம் ரமேஸம் || ௧ ||

ப்ராதர்பஜாமி ஸூபகௌஸ்துபகம்புகம்டம்
ஸ்பீதாத்மவக்ஷஸி விராஜிதபூரிஹாரம் |
பீதஸ்வபக்தபயபம்ஜநபாணிபத்மம்
ஸாதோதரார்பிதஜகத்பரமப்ஜநாபம் || ௨ ||

ப்ராதர்நமாமி ஸூபகிம்கிணிமேகலாம்கம்
பீதாம்பரம் கரிகரோருமுதாரஜாநும் |
க்யாதாம்க்ரியுக்மருசிரம் ஜிதகம்ஜஜாத-
வாதாதிதேவவரமௌலிமணிம் முகும்தம் || ௩ ||

வாதிராஜயதிப்ரோக்தம் ஸ்லோகத்ரயமிதம் ஸூபம் |
ப்ராதஃகாலே படந் மர்த்யஃ ஸர்வபாபைஃ ப்ரமுச்யதே || ௪ ||

|| இதி ஸ்ரீவாதிராஜதீர்தஸ்ரீசரணக்ருதா ரமேஸஸ்துதிஃ ||